

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)**Name of the Test**

Departmental Test in Commercial Taxes Acts - Part - I (Without Books)	129
---	-----

Maximum Time: Two Hour

Maximum Marks: 80

IMPORTANT INSTRUCTIONS**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 80 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 80 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
- 3 In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்
 - a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
 - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. Which of the following taxes have been subsumed in GST?
பின்வரும் வரிகளில் எந்த வரிகள் GST யில் சேர்க்கப்பட்டுள்ளன?

- (A) Central Sale Tax
மத்திய விற்பனை வரி
- (B) Central Excise Duty
மத்திய கலால் வரி
- (C) Value added Tax
மதிப்பு கூட்டு வரி
- (D) All of the above
மேற்கூறிய அனைத்தும்

2. Which article of the constitution outlines the composition and functions of the GST Council?

அரசியலமைப்பின் எந்தப் பிரிவு GST கவுன்சிலின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளைக் கோட்டுக் காட்டுகிறது?

- (A) 270
- (B) 279 A
- (C) 246 A
- (D) 269 A

3. Which of the following is/are included in definition of "Goods" as defined under section 2(52) of TNGST Act

பின்வருவனவற்றில் எது/எவை தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017 பிரிவு 2(52)ன் படி சரக்குகளின் வரையறையில் சேர்க்கப்பட்டுள்ளன?

- (I) Money,
பணம்,
- (II) Auctionable Claim.
ஏலக்கோரிக்கை,
- (III) Security,
பாதுகாப்பு,
- (IV) Growing Crops.
வளரும் பயிர்கள்

Select the correct answer from the option given below:

கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு:

- (A) (IV) Only
(IV) மட்டும்
- (C) (II) and (IV)
(II) மற்றும் (IV)
- (B) (II) and (III)
(II) மற்றும் (III)
- (D) (I) and (II)
(I) மற்றும் (II)

4. Which of the following taxes levied on Intra-State supply?
கீழ்க்கண்ட வரிகளில் எந்த வரிகள் உள்ள மாநில விநியோகத்தில் விதிக்கப்படுகின்றன?
- | | |
|---|------------------------------|
| (A) CGST
CGST | (B) SGST/UTGST
SGST/UTGST |
| (C) Both (A) and (B)
(A) மற்றும் (B) | (D) IGST
IGST |
5. Which of the following taxes will be levied on import?
பின்வரும் வரிகளில் எந்த வரி இறக்குமதி மீது விதிக்கப்படும்?
- | | |
|----------|-------------------|
| (A) CGST | (B) SGST |
| (C) IGST | (D) CGST and SGST |
6. What is the time of supply of goods in case of forward charges?
முன்னோக்கி கட்டணம் வசூலிப்பதில் Time of Supply of Goods என்பது?
- | |
|---|
| (A) Date of issue of invoice
விலைப்பட்டியல் வழங்கிய தேதி |
| (B) Due date of issue of invoice
விலைப்பட்டியல் வழங்க வேண்டிய தேதி |
| (C) Date of receipt of consideration by supplier
வழங்குநரால் பரிசீலிக்கப்பட்ட தேதி |
| (D) Earlier of (A) and (B)
(A) மற்றும் (B)யில் முந்தையது |
7. Which of the following shall not be included in value of supply?
பின்வருவனவற்றில் எது வழங்கலின் மதிப்பில் சேர்க்கப்படவில்லை?
- | | |
|-------------------------------|------------------------|
| (A) GST
GST | (B) Interest
வட்டி |
| (C) Late Fee
தாமதக்கட்டணம் | (D) Commission
தரகு |

8. Value of supply under section 15 (1) of TNGST Act 2017 is
தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017 ல் பிரிவு 15(1) ன் படி வழங்கல் மதிப்பு என்பது
- (A) Whole Sale Price
மொத்த விற்பனை விலை
- (B) Market Value
சந்தை விலை
- (C) Maximum Retail Price
அதிகபட்ச சில்லறை விலை
- (D) Transaction Value
பரிவர்த்தனை மதிப்பு
9. What is the time limit for taking ITC?
உள்ளீட்டு வரி எடுப்பதற்கான கால வரம்பு என்ன?
- (A) 180 days
180 நாட்கள்
- (B) 1 year
ஒரு வருடம்
- (C) 20th October of the next financial year or the date of filing annual return whichever is earlier
அடுத்த நிதியாண்டின் அக்டோபர் 20 ந் தேதி அல்லது ஆண்டு நமூனா தாக்கல் செய்வதற்கான தேதி இவற்றில் எது முந்தையதோ
- (D) No time limit
கால வரம்பு இல்லை
10. If the Goods are received in lots / instalment?
சரக்குகள் தொகுதியாக அல்லது தவணைகளாகப் பெறப்படுகிறது எனில்?
- (A) 50% ITC can be taken on receipt of 1st installment and balance 50% on receipt of last instalment
கடைசி தவணையில் 50% உள்ளீட்டு வரி வரவு முதல் தவணை பெறப்பட்டதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்
- (B) ITC can be availed upon receipt of last instalment
கடைசித் தவணை பெறப்பட்டவுடன் உள்ளீட்டு வரி வரவு எடுத்துக் கொள்ளலாம்
- (C) 100% ITC can be taken on receipt of 1st instalment
100% உள்ளீட்டு வரி வரவு முதல் தவணை பெறப்பட்டதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்
- (D) Proportionate ITC can be availed on receipt of each lot / instalment
விகிதாசார உள்ளீட்டு வரி வரவு ஒவ்வொரு தொகுதி அல்லது தவணை பெறப்பட்டவுடன் எடுத்துக்கொள்ளலாம்

11. Which of the following taxes is levied on imports?
பின்வரும் எந்த வரி இறக்குமதிக்கு விதிக்கப்படுகிறது?
- (A) CGST (B) CGST & SGST
(C) IGST (D) CESS
12. Which of the following statement is true for a composition tax payer?
பின்வரும் கூற்றுகளில் எது இணக்க முறையில் வரி செலுத்துபவருக்கு சரியாக இருக்கும்?
- (A) A composition tax payer can avail only 50% of the ITC on capital goods
இணக்க முறையில் வரி செலுத்துபவர் Capital Goods மீது 50% உள்ளீட்டு வரி வரவு மட்டுமே எடுக்க முடியும்
- (B) A composition tax payer can avail 100% ITC on inputs
இணக்க முறையில் வரி செலுத்துவர் 100% உள்ளீட்டு வரி எடுக்க முடியும்
- (C) ITC is not available on inward supplies made by a composition tax payer
இணக்க முறையில் வரி செலுத்துபவருக்கு பொருள் வாங்கியதற்கான உள்ளீட்டு வரி வரவு எடுக்க முடியாது
- (D) Composition tax will be available as ITC to the recipient only if the tax is mentioned separately in the invoice raised by the composition tax payer
இணக்க முறையில் வரி செலுத்துபவர் எழுப்பிய விலைப் பட்டியலில் வரி தனித்தனியாக குறிப்பிட்டு இருந்தால் மட்டுமே பெறுநருக்கு உள்ளீட்டு வரி வரவு கிடைக்கும்
13. Which of the following persons are compulsorily required to obtain registration?
பின்வரும் நபர்களில் யார் கட்டாயமாக பதிவு பெற வேண்டும்?
- (A) Persons making any inter-state taxable supply
மாநிலங்களுக்கு இடையேயான வரி விதிக்கக் கூடிய வழங்கல் செய்யும் நபர்
- (B) No resident taxable persons making taxable supply
தங்குமிடமில்லாத வரி விதிக்கும் வழங்கலை செய்யும் நபர்
- (C) Casual taxable persons making taxable supply
தற்காலிக வரி வழங்குகை செய்யும் நபர்
- (D) All of the above
மேற்கூறிய அனைத்தும்

14. In case of taxable supply of service invoice shall be issued within a period of _____ from the date of supply of service.

வரி விதிக்கப்பட வேண்டிய சேவைகள் வழங்கப்பட்டால், சேவைகள் வழங்கப்பட்ட நாளில் இருந்து _____ நாட்களுக்குள் விலைப்பட்டியல் வழங்கப்பட வேண்டும்.

- (A) 30 days
30 நாட்கள்
- (B) 45 days
45 நாட்கள்
- (C) 60 days
60 நாட்கள்
- (D) 90 days
90 நாட்கள்

15. Which section governs the provisions regarding Refund in TNGST Act 2017?

பின்வருவனவற்றில் தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017 ன் எந்தப்பிரிவு வரியை திரும்பப் பெறுதல் தொடர்பான விதிகளை நிர்வகிக்கிறது?

- (A) Section 53
பிரிவு 53
- (B) Section 45
பிரிவு 45
- (C) Section 54
பிரிவு 54
- (D) Section 52
பிரிவு 52

16. What is the notice to non-filers of return?

மாதாந்திர நழுவா தாக்கல் செய்யாதவர்களுக்கு வழங்கும் தாக்கீது?

- (A) Form GSTR 3A
படிவம் GSTR 3A
- (B) Form GSTR 6
படிவம் GSTR 6
- (C) Form GSTR 8
படிவம் GSTR 8
- (D) Form GSTR 3B
படிவம் GSTR 3B

17. What is the time limit to file refund claim?

செலுத்திய வரியை திரும்பப் பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டிய கால வரம்பு என்ன?

- (A) One year from the relevant date
தொடர்புடைய தேதியில் இருந்து ஒரு வருடம்
- (B) 6 Months from the relevant date
தொடர்புடைய தேதியில் இருந்து ஆறு மாதங்கள்
- (C) 2 years from the relevant date
தொடர்புடைய தேதியில் இருந்து 2 வருடம்
- (D) No time limit
கால வரம்பு இல்லை

18. Interest shall be payable @ _____ for withholding the refund amount.
விண்ணப்பிக்கப்பட்டிருந்த வரி திருப்புதல் தொகையை நிறுத்தி வைத்ததற்காக செலுத்த வேண்டி வட்டி?
- (A) 5% (B) 7%
(C) 6% (D) 8%
19. What is the percentage of provisional refund to be granted?
தற்காலிக வரி திருப்பு தொகை வழங்கப்படும் சதவீதம் என்ன?
- (A) 75% (B) 60%
(C) 90% (D) 50%
20. Refund shall not be paid to the applicant of the amount of refund is then?
பின்வரும் தொகைகளில் எந்தத் தொகைக்கு குறைவாக வரித்திருப்பு தொகை விண்ணப்பித்து இருந்தவருக்கு வழங்கப்படமாட்டாது?
- (A) Rs. 5,000/-
ரூ. 5,000/- (B) Rs. 1,000/-
ரூ. 1,000/-
(C) Rs. 2,000/- (D) Rs. 500/-
ரூ. 500/-
21. What is the time limit to file appeal by the dealer before the First Appellate Authority under TNGST Act 2017?
தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டம் 2017 ன் கீழ் ஒரு வணிகர் முதல் மேல்முறையீடு செய்வதற்கான கால வரம்பு என்ன?
- (A) 3 Months
3 மாதங்கள் (B) 6 Months
6 மாதங்கள்
(C) 4 Months
4 மாதங்கள் (D) 5 Months
5 மாதங்கள்

22. What is the Pre-deposit to be paid by the dealer for filing appeal before the First Appellate Authority under GST Act?

ஒரு வணிகர் GST சட்டத்தின் கீழ் முதல் மேல்முறையீடு செய்யும் போது செலுத்த வேண்டிய முன் வைப்பு தொகை எவ்வளவு?

(A) In respect of admitted amount-100% of tax, interest, fine, fee and penalty
ஒப்புக்கொண்ட தொகையில் 100% வரி, தண்டம், வட்டி, கட்டணம்

(B) In respect of Disputed amount-10% of disputed tax
சர்ச்சைக்குரிய தொகையில் 10% சர்ச்சைக்குரிய வரி

(C) Both (A) and (B)
(A) மற்றும் (B)

(D) No Pre-deposit to be paid
முன் வைப்புத் தொகை செலுத்த தேவையில்லை

23. Which of the following orders can not be passed by the First Appellate Authority under TNGST Act 2017?

தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் ஒரு முதல் மேல் முறையீட்டு அதிகாரி பின்வரும் எந்த உத்தரவுகளை நிறைவேற்ற முடியாது?

(A) Confirming
உறுதிப்படுத்துதல்

(B) Allowing
அனுமதித்தல்

(C) Remanding
திரும்ப அனுப்புதல்

(D) Modifying
மாற்றியமைத்தல்

24. Which of the following Section under TNGST Act 2017 deals with Appellate Tribunal?

பின்வருவனவற்றில் தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017 ன் படி எந்தப் பிரிவு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை குறிக்கிறது?

(A) Section 119
பிரிவு 119

(B) Section 109
பிரிவு 109

(C) Section 89
பிரிவு 89

(D) Section 79
பிரிவு 79

25. GST is levied on supply of all goods and services except
சரக்கு மற்றும் சேவை வரி, இவைகள் தவிர அனைத்து சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படுகிறது?
- (A) IMFL
இந்திய தயாரிப்பான மேல்நாட்டு மதுபானம்
- (B) Lotteries
லாட்டரி
- (C) Tobacco products
புகையிலை பொருட்கள்
- (D) Actionable claim
வழக்கு தொடருவதற்குரிய கோரிக்கை
26. Which of these electronic ledgers are maintained online?
பின்வரும் Electronic Ledger-களில் எது Online-ல் பராமரிக்கப்படுகிறது?
- (A) Electronic Liability Register (B) Electronic Credit Ledger
- (C) Electronic Cash Ledger (D) All of the above
மேற்கூறிய அனைத்தும்
27. Which of the following items are debited to electronic credit ledger?
பின்வருவனவற்றில் எது Electronic credit ledger ல் இருந்து கழிக்கப்படுகிறது?
- (A) Output tax (B) Interest
வெளியீட்டு வரி வட்டி
- (C) Penalty (D) All of the above
தண்டம் மேற்கூறிய அனைத்தும்
28. Balance in electronic credit ledger under SGST can be used against which liability?
Electronic Credit Ledger-ல் SGST இருப்பு எந்த liability க்கு எதிராக பயன்படுத்தலாம்?
- (A) SGST Liability only (B) SGST and IGST Liability
SGST Liability மட்டும் SGST மற்றும் IGST Liability
- (C) SGST, IGST and CGST Liability (D) None of the above
SGST, IGST மற்றும் CGST Liability மேற்கூறிய எதுவுமில்லை

29. Interest is payable on
பின்வருவனவற்றில் எதற்காக வட்டி செலுத்தப்படுகிறது?
- (A) Belated payment on tax
தாமதமாக வரி செலுத்தியதற்காக
- (B) Undue / excess claim of input tax credit
தேவையற்ற/அதிகப்படியான உள்ளீட்டு வரி வரவு கோரியதற்காக
- (C) Undue / excess reduction in output tax liability
தேவையற்ற/அதிகப்படியாக வெளியீட்டு வரியை குறைத்து கட்டியதற்காக
- (D) All of the above
மேற்கூறிய எல்லாவற்றிற்கும்
30. Interest is calculated on
வட்டி பின்வருவனவற்றில் எதிலிருந்து கணக்கிடப்படுகிறது?
- (A) From the day following the day on which tax becomes due to be paid
வரி செலுத்தப்பட வேண்டிய நாளுக்கு அடுத்த நாளில் இருந்து
- (B) From the last day such tax was due to be paid
வரி செலுத்தப்பட வேண்டிய கடைசி நாளில் இருந்து
- (C) No period is specified
காலம் குறிப்பிடப்படவில்லை
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை
31. The minimum penalty for improper export of prohibited goods is?
பின்வருவனவற்றில் தடை செய்யப்பட்ட பொருட்களின் முறையற்ற ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச அபராதம் எது?
- (A) Rs. 5,000
ரூ. 5,000
- (B) Rs. 10,000
ரூ. 10,000
- (C) Rs. 15,000
ரூ. 15,000
- (D) Rs. 25,000
ரூ. 25,000

32. Who is required to furnish details of outward supplies in Form GSTR-1?
பின்வருபவர்களில் எவர் வெளிப்புற விநியோகங்களின் விவரங்களை GSTR-1 ல் வழங்க வேண்டியவர்கள் ?
- (A) Person paying tax under composition scheme
இணக்க முறையில் வரி செலுத்துபவர்
- (B) Non-resident taxable person
தங்குமிடமில்லாத வரி செலுத்துபவர்
- (C) Both (A) and (B)
(A) மற்றும் (B)
- (D) None of the above
மேற்கூறிய எவருமில்லை
33. What does N stand for in HSN?
பின்வருவனவற்றில் HSN "N" என்பது எதைக் குறிக்கும்?
- (A) Network (B) Nationalization
- (C) Nomenclature (D) Nomination
34. Which form is furnished for submission of details of outward supplies u/s.37 of TNGST Act 2017?
பின்வரும் படிவங்களில் எது தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் 2017 பிரிவு 37 ன் படி வெளிப்புற விநியோகங்களின் விவரங்களை சமர்ப்பிக்கப் பயன்படுகின்றது?
- (A) GSTR-1 (B) GSTR-2
- (C) GSTR-3 (D) GSTR-5
35. What is the due date for submission of monthly GSTR-1?
மாதாந்திர GSTR-1 நமூனாவை சமர்ப்பிப்பதற்காக காலக்கெடு என்ன?
- (A) On or before 10th day of the immediately succeeding month
உடனடியாக வரும் மாதத்தின் 10 ஆவது நாளில் அல்லது அதற்கு முன்
- (B) On or before 15th day of the immediately succeeding month
உடனடியாக வரும் மாதத்தின் 15 ஆவது நாளில் அல்லது அதற்கு முன்
- (C) On or before 17th day of the immediately succeeding month
உடனடியாக வரும் மாதத்தின் 17 ஆவது நாளில் அல்லது அதற்கு முன்
- (D) On or before 20th day of the immediately succeeding month
உடனடியாக வரும் மாதத்தின் 20 ஆவது நாளில் அல்லது அதற்கு முன்

36. Which of the following are not required to file the Annual Return?
பின்வருபவர்களில் எவர் வருடாந்திர நமூனா தாக்கல் செய்யத் தேவையில்லை?
- (A) Input service distributor
உள்ளீட்டு சேவை விநியோகஸ்தர்
- (B) Casual taxable person
தற்காலிக வரி செலுத்துபவர்
- (C) Non-resident tax payer
தங்குமிடமில்லாத வரி செலுத்துபவர்
- (D) All of the above
மேற்கூறிய அனைத்தும்
37. Zero rated supply includes supplies made?
பூச்சிய மதிப்பிடப்பட்ட வழங்கல் என்பது பின்வரும் வழங்கலை உள்ளடக்கியது?
- (A) By SEZ unit in India
(A) மற்றும் (B)
- (B) to SEZ unit in India
மேற்கூறிய ஏதும் இல்லை
- (C) Both (A) and (B) above
- (D) None of the above
38. Works contract under GST Act is goods used in work relating to
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வேலை ஒப்பந்தம் என்பது பின்வருவனவற்றில் எது தொடர்பான வேலையில் பயன்படுத்தப்படுகிறது?
- (A) Immovable property
அசையாச்சொத்து
- (B) Both movable and immovable property
அசையும் மற்றும் அசையா சொத்து
- (C) Immovable property treated as supply of service
அசையாச் சொத்து சேவை வழங்கல் என கருதப்படுகிறது
- (D) Immovable property treated as supply of goods
அசையாச்சொத்து பொருள் வழங்கல் எனக் கருதப்படுகிறது
39. Address for delivery
Delivery க்கான முகவரி என்பது?
- (A) Recipient address mentioned in the tax invoice
வரி விலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுநரின் முகவரி
- (B) Recipient address mentioned in the delivery challan
Delivery challanல் குறிப்பிடப்பட்டுள்ள பெறுநரின் முகவரி
- (C) Recipient address not necessary
பெறுநரின் முகவரி தேவையில்லை
- (D) Recipient address mentioned in the Gate pass
Gate Passல் குறிப்பிடப்பட்டுள்ள பெறுநரின் முகவரி

40. What is the applicability of GST?
பின்வருவனவற்றில் எங்கெல்லாம் ஜிஎஸ்டி சட்டம் பொருந்தும்?
- (A) Applicable all over India except Sikkim
இந்தியா முழுவதும் சிக்கிம் நீங்கலாக
- (B) Applicable all over India except Jammu and Kashmir
இந்தியா முழுவதும் ஜம்மு மற்றும் காஷ்மீர் நீங்கலாக
- (C) Applicable all over India
இந்தியா முழுமைக்கும்
- (D) Applicable all over India except Nagaland
இந்தியா முழுவதும் நாகலாந்து நீங்கலாக
41. Non-taxable territory means
வரி விதிக்கப்படாத பிரதேசம் என்பது
- (A) Outside taxable territory
வரி விதிக்கக்கூடிய பிரதேசத்திற்கு வெளியே உள்ள பகுதி
- (B) Inside taxable territory
வரிவிதிக்கக்கூடிய பிரதேசத்திற்கு உள்ளே உள்ள பகுதி
- (C) Inter-state taxable territory
மாநிலங்களுக்கு இடையே வரி விதிக்கக்கூடிய பிரதேசம்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை
42. Powers to declare certain activities / Transactions on neither supply of goods nor of services?
சில நடவடிக்கை/பரிவர்த்தனைகளை பொருட்கள் அல்லது சேவைகள் இல்லை என அறிவிக்கும் அதிகாரம் எந்த அட்டவணையில் உள்ளது?
- (A) Schedule – I
அட்டவணை – I
- (B) Schedule – III
அட்டவணை – III
- (C) Schedule – II
அட்டவணை – II
- (D) Schedule – IV
அட்டவணை – IV
43. Taxable levy in case of manufactured goods under composite scheme?
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மீது இணக்க வரி முறையில் விதிக்கப்படும் வரி விகிதம்?
- (A) Two percent (2%)
இரண்டு சதவிகிதம் (2%)
- (C) One percent (1%)
ஒரு சதவிகிதம் (1%)
- (B) Three percent (3%)
மூன்று சதவிகிதம் (3%)
- (D) Half percent (0.5%)
அரை சதவிகிதம் (0.5%)

44. Taxes paid on
பின்வருவனவற்றில் எதன்மீது வரி செலுத்தப்படுகிறது?
- (A) Transaction Value
பரிவர்த்தனை மதிப்பின் மீது
- (B) Manufacturing cost
உற்பத்திச் செலவின் மீது
- (C) Both (A) and (B)
(A) மற்றும் (B)
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை
45. Input tax credit available
உள்ளீட்டு வரி வருவாய் கிடைப்பது
- (A) In the course or Furtherance of business
வியாபாரத்தின் தொடர்புடைய போக்கில்
- (B) Other expenses not related to business
வியாபாரத்தின் தொடர்பில்லாத செலவினங்கள்
- (C) (A) and (B)
(A) மற்றும் (B)
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை
46. Input tax on capital goods
Capital goods ல் உள்ளீட்டு வரி வரவு என்பது
- (A) In one instalment
ஒரே தவணையில் எடுத்துக்கொள்வது
- (B) Five equal instalments
ஐந்து சம தவணைகளில் எடுத்துக்கொள்வது
- (C) Equally 50% every year
ஒவ்வொரு வருடமும் சமமாக 50%
- (D) Equally 10% every year
ஒவ்வொரு வருடமும் சமமாக 10%
47. Mr. A booked a Rajdhani train ticket, which includes meal. It is
திரு. A என்பவர் ராஜ்தானி விரைவு வண்டியில் உணவுடன் கூடிய பயணச்சீட்டு வாங்குகிறார்,
அது பின்வரும் எந்த வகையான வழங்கலில் வரும்?
- (A) Composite supply
Composite வழங்கல்
- (B) Mixed supply
கலவை வழங்கல்
- (C) Not at all supply
வழங்கல் வகையில் வராது
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை

48. Which of the following agricultural activity is exempted from GST?
பின்வரும் நடவடிக்கைகளில் வேளாண்மை தொடர்பான எந்த நடவடிக்கை ஜிஎஸ்டி ன் கீழ் வரி விலக்குப் பெற்றது?
- (A) Cultivation
சாகுபடி
- (B) Supply of farm labour
விவசாயக் கூலி வழங்குதல்
- (C) Renting of agro machinery
வேளாண் இயந்தரங்கள் வாடகைக்கு விடுதல்
- (D) All of the above
மேற்கூறிய எல்லாம்
49. Under GST, interest is liable to be paid on delayed payment of tax @
தாமதித்து செலுத்தப்படும் வரிக்கு GST ன் கீழ் எத்தனை சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்?
- (A) 15%
ஆண்டிற்கு 15%
- (B) 22%
ஆண்டிற்கு 22%
- (C) 18%
ஆண்டிற்கு 18%
- (D) 30%
ஆண்டிற்கு 30%
50. GST Compensation cess will be levied on supply of
ஜிஎஸ்டி யில் Compensation cess பின்வரும் எந்த வழங்கலுக்கு விதிக்கப்படுகிறது?
- (A) Tobacco
புகையிலை
- (B) Motor Vehicles
மோட்டார் வாகனம்
- (C) Pan Masala
பான் மசாலா
- (D) All of the above
மேற்கூறிய அனைத்தும்
51. Which of the following cannot be considered as deemed export?
பின்வருவனவற்றில் எது கருத்தியலான ஏற்றுமதியாகக் கருதப்படுவது இல்லை?
- (A) Supply of goods to Software Technology park
மென்பொருள் நிறுவனத்திற்கு பொருட்களை வழங்குவது
- (B) Supply of goods to Domestic Tariff Area
உள்நாட்டு கட்டணப்பகுதிக்கு பொருட்களை வழங்குவது
- (C) Supply of goods to United Nations Agencies
ஐக்கிய நாடுகள் நிறுவனங்களுக்கு பொருட்களை வழங்குவது
- (D) Supply of capital goods to fertilizer plants
உர உற்பத்தி ஆலைகளுக்கு capital goods வழங்குவது

52. GST is a _____ based tax.
ஜிஎஸ்டி என்பது _____ அடிப்படையாகக் கொண்ட வரி ஆகும்.
- (A) Origin
தொடக்கத்தை
- (B) Destination
முடிவை
- (C) Territory
பிரதேசத்தை
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை
53. The Chairperson of GST council is
ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவர்
- (A) Prime Minister of India
இந்தியப் பிரதமர்
- (B) Finance Minister of India
இந்திய நிதி அமைச்சர்
- (C) Minister of State for Finance
மாநிலங்களுக்கான நிதி அமைச்சர்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை
54. Which of the following is a taxable event for imported goods?
பின்வருவனவற்றில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வரி விதிக்கக் கூடிய நிகழ்வு
என்பது எது?
- (A) Unloading of imported goods at the customs port
சங்கத் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை இறக்குதல்
- (B) Date of entry into Indian Territorial waters
கடல் வழியாக இந்திய பிராந்தியத்தில் நுழைந்த தேதி
- (C) Date of presentation of bill of entry
Bill of Entry சமர்ப்பிக்கப்பட்ட தேதி
- (D) Date on which the goods cross the customs barrier
பொருட்கள் சங்க எல்லையைக் கடக்கும் தேதி
55. Which of the following manufacturer cannot opt for composition levy?
பின்வரும் எந்த உற்பத்தியாளரால் இணக்க முறையில் வரி செலுத்த இயலாது?
- (A) Manufacturer of Pan Masala
பான் மசாலா உற்பத்தி செய்பவர்
- (B) Manufacturer of Ice Cream
ஐஸ்கிரீம் உற்பத்தி செய்பவர்
- (C) Manufacturer of Tobacco substitutes
புகையிலை பொருட்கள் உற்பத்தி செய்பவர்
- (D) All of the above
மேற்கூறிய அனைவரும்

56. GST is payable in respect of services rendered to an employer by an employee on ஜிஎஸ்டி யில் ஒரு பணியாளருக்கு ஒரு வேலை அளிப்பவர் அளிக்கும் சேவை பின்வரும் வகையைச் சார்ந்தது?

(A) Regular basis in the course of employment

வேலையின் வழக்கமான அடிப்படையில்

(B) Contract basis not in the course of employment

வேலையின் ஒப்பந்த அடிப்படையில் ஆனால் வழக்கமான அடிப்படையில் இல்லாமல்

(C) Neither (A) nor (B)

(A), (B) இரண்டும் இல்லை

(D) Both (A) and (B)

(A) மற்றும் (B)

57. Renting of a marriage hall owned by a trust registered under section 12AA of the Income-tax Act, 1961 is not exempt from GST where?

Income Tax Act 1961 ன் பிரிவு 12 AA யின் படி பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமான திருமண மண்டபத்தை வாடைக்கு வரும்போது எப்போது GST யின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்படுவதில்லை?

(A) Charges are more than Rs. 5,000 per day

கட்டணம் ஒரு நாளைக்கு ரூ. 5,000 க்கு மேல் வசூலிக்கும் போது

(B) Charges are more than Rs. 1,000 per day

கட்டணம் ஒரு நாளைக்கு ரூ. 1,000 க்கு மேல் வசூலிக்கும் போது

(C) Charges are more than Rs. 10,000 per day

கட்டணம் ஒரு நாளைக்கு ரூ. 10,000 க்கு மேல் வசூலிக்கும் போது

(D) None of the above

மேற்கூறிய எதுவுமில்லை

58. Which of the following taxes is levied on supplies within the state?

பின்வரும் எந்த வரி மாநிலத்திற்குள் விதிக்கப்படுகிறது?

(A) CGST

(B) CGST & SGST

(C) IGST

(D) CESS

59. In the common portal, every claim of input tax credit of a registered person shall be credited to

ஒரு பதிவு செய்யப்பட்ட நபரின் உள்ளீட்டு வரி வரவு பின்வரும் Common Portal ல் பின்வரும் இடத்தில் வரவு வைக்கப்படுகிறது?

(A) Electronic Cash Ledger

(B) Electronic Credit Ledger

(C) Electronic Liabilities Register

(D) Electronic Credit Register

60. Supply of goods or services or both to a Special Economic Zone unit is a

சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டும் வழங்குதல் என்பது

(A) Intrastate supply

மாநிலங்களுக்கு இடையிலான வழங்கல்

(B) Export supply

ஏற்றுமதி வழங்கல்

(C) Non-GST supply

ஜிஎஸ்டி அல்லாத வழங்கல்

(D) None of the above

மேற்கூறிய எதுவுமில்லை

61. Reverse Charge Mechanism shall apply
Reverse Charge Mechanism பின்வரும் இடங்களுக்கு பொருந்துகிறது
- (A) Only in respect of service
சேவைகளுக்கு மட்டும்
- (B) Only in respect of goods
சரக்குகளுக்கு மட்டும்
- (C) Both in respect of goods and services
சரக்கு மற்றும் சேவைகளுக்கு
- (D) Only in respect of inward supplies from unregistered persons
பதிவு செய்யப்படாத நபரிடமிருந்து உள்ளதோக்கி வழங்களுக்கு மட்டும்

62. Supplies made to SEZ (or) developer of SEZ is
SEZ மற்றும் Developer of SEZ ற்கான வழங்கல் என்பது
- (A) Zero rated
பூச்சிய மதிப்பிடப்பட்டது
- (B) Exempted
வரி விலக்குள்ளது
- (C) Nil Rate
வரி இல்லாதது
- (D) No duty
No duty

63. Which of the following persons are not liable for registration under GST Act?
பின்வரும் நபர்களில் யார் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கடமைப்பட்டவர்கள் அல்ல?
- (A) Any person engaged exclusively in supplying services wholly exempt from tax
வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்ட சேவைகளை வழங்குவதில் பிரத்யேகமாக ஈடுபட்டுள்ள எந்த நபரும்
- (B) Casual Taxable person
தற்காலிக வரி செலுத்துபவர்
- (C) Both (A) and (B)
(A) மற்றும் (B)
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை

64. Within how many days a person should apply for registration under GST Act?
ஒரு நபர் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்ய எத்தனை நாட்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்?
- (A) Within 60 days from the date he becomes liable for registration
அவர் பதிவு செய்வதற்கு பொறுப்பான தேதியில் இருந்து 60 நாட்களுக்குள்
- (B) Within 30 days from the date he becomes liable for registration
அவர் பதிவு செய்வதற்கு பொறுப்பான தேதியில் இருந்து 30 நாட்களுக்குள்
- (C) Not time limit
கால வரம்பு இல்லை
- (D) Within 90 days from the date he becomes liable for registration
அவர் பதிவு செய்வதற்குப் பொறுப்பான தேதியில் இருந்து 90 நாட்களுக்குள்
65. What is the validity of Registration?
பதிவுச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் என்ன?
- (A) One Year
ஒரு வருடம்
- (C) Valid till it is cancelled
இரத்து செய்யப்படும் வரை
- (B) No Validity
செல்லுபடித்தன்மை கிடையாது
- (D) Five Years
ஐந்து ஆண்டுகள்
66. Which of the following form is used for applying registration under GST Act?
பின்வருபவற்றில் எந்தப்படிவம் ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவுச்சான்றிதழ் விண்ணப்பிக்க பயன்படுகிறது?
- (A) Form GSTR-1
படிவம் GSTR-1
- (C) Form GST REG-01
படிவம் GST REG-01
- (B) Form GSTR-2
படிவம் GSTR-2
- (D) Form GST REG-02
படிவம் GST REG-02

67. Which of the following statement is correct?

பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

- (A) Voluntary registration not possible under GST
GST -ன் கீழ் முன்வந்து பதிவு செய்வது சாத்தியமல்ல
- (B) Voluntary registered person is not liable to comply with all the provisions under GST
GST -ன் கீழ் முன்வந்து பதிவு செய்த நபர் ஜிஎஸ்டி-யின் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டவர் அல்ல
- (C) A person may get himself registered voluntarily and shall comply with the provisions of Act
முன்வந்து பதிவு செய்த நபர் ஜிஎஸ்டி-யின் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டவர்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை

68. There will be a deemed approval of registration if no action is on applicant?

பதிவுச் சான்றிதழ் விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் எத்தனை நாட்களுக்குள் பதிவுக்கான அங்கீகாரமாகக் கருதப்படும்?

- (A) Within a period of 5 working days from the date of submission of the application
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து 5 வேலை நாட்களுக்குள்
- (B) Within a period of 7 working days from the date of submission of the application
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து 7 வேலை நாட்களுக்குள்
- (C) Within a period of 10 workings days from the date of submission of the application
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து 10 வேலை நாட்களுக்குள்
- (D) Within a period of 15 working days from the date of submission of application
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து 15 வேலை நாட்களுக்குள்

69. A certificate of registration shall be issued by the proper officer in form?

உரிய அதிகாரியால் வழங்கப்படும் பதிவுச்சான்றிதழ் பின்வரும் எப்படிவத்தில் இருக்கும்?

- (A) GST REG-02 (B) GST REG-03
- (C) GST REG-04 (D) GST REG-06

70. A voluntarily registered persons registration can be cancelled if the person does not start business within?
தானாக முன் வந்து பதிவு செய்த நபரின் பதிவு பின்வரும் எந்தக் காலங்களுக்குள் வியாபாரத்தை தொடங்கவில்லை என்றால் பதிவு இரத்து செய்யப்படும்?
- (A) 3 Months from the date of registration
பதிவு செய்ததில் இருந்து 3 மாதங்களுக்குள்
- (B) 6 Months from the date of registration
பதிவு செய்ததில் இருந்து 6 மாதங்களுக்குள்
- (C) 9 Months from the date of registration
பதிவு செய்ததில் இருந்து 9 மாதங்களுக்குள்
- (D) 1 Month from the date of registration
பதிவு செய்ததில் இருந்து 1 மாதங்களுக்குள்
71. The proper officers may cancel the registration by suomoto where a person paying tax has not been finished returns for?
வரி செலுத்துபவரின் பதிவுச்சான்றிதழ் பின்வரும் எத்தகையை காலம் வரை மாதாந்திர நழுனாக்கள் செய்யாதபோது உரிய அதிகாரியால் (suo moto) இரத்து செய்யப்படும்?
- (A) 3 Consecutive Tax period
3 தொடர்ச்சியான வரி காலங்கள்
- (B) 4 Consecutive Tax period
4 தொடர்ச்சியான வரி காலங்கள்
- (C) 2 Consecutive Tax period
2 தொடர்ச்சியான வரி காலங்கள்
- (D) 5 Consecutive Tax period
5 தொடர்ச்சியான வரி காலங்கள்
72. Any registered person, whose registration is cancelled by the proper officer by his own motion may apply for revocation of cancellation of registration within _____ from the date of service of the cancellation order.
ஒரு பதிவு செய்யப்பட்ட நபரின் பதிவுச் சான்றிதழ் உரிய அதிகாரியால் இரத்து செய்யப்பட்டிருந்தால், அவர் பின்வரும் எத்தனை நாட்களுக்குள், உரிய அதிகாரியின் முன்பு பதிவுச்சான்றிதழ் இரத்தினை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்?
- (A) 30 days
30 நாட்கள்
- (B) 60 days
60 நாட்கள்
- (C) 45 days
45 நாட்கள்
- (D) 90 days
90 நாட்கள்

73. The word namely "Supplier" is defined in "வழங்குநர்" என்பது எப்பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது?
- (A) Section 5(105) பிரிவு 5(105) (B) Section 4(105) பிரிவு 4(105)
(C) Section 3(105) பிரிவு 3(105) (D) Section 2(105) பிரிவு 2(105)
74. Under TNGS Tax Act 2017, a _____ digit GST identification number is allotted? தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி 2017இன் கீழ் _____ இலக்க எண் அடையாள எண்ணாக ஒதுக்கப்படும்.
- (A) 14 (B) 15 (C) 16 (D) 17
75. The term "Tax Deduction at Source" has been defined in section _____ of Tamil Nadu Goods and Services Tax Act 2017? தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிகள் 2017-ன் எப்பிரிவு "ஆதாரத்தில் வரி பிடித்தம்" பற்றி விளக்குகின்றது?
- (A) 50 (B) 51 (C) 52 (D) 53
76. The final report of every inspectin of goods in transit shall be recorded online by the proper officer within _____ of such inspection. போக்குவரத்தில் உள்ள சரக்குகளின் ஒவ்வொரு இறுதி அறிக்கையும் அத்தைய ஆய்வுக்கு _____ முறையான அலுவலரால் ஆன்லைனின் பதிவு செய்யப்பட வேண்டும்.
- (A) 24 Hours 24 மணி நேரம் (B) 48 Hours 48 மணி நேரம்
(C) 4 Days 4 நாட்கள் (D) 3 Days 3 நாட்கள்

77. The fees for filing an Application for Advance Ruling is?
முன்னதாகத் தீர்மானிக்கும் அதிகார அமைப்பிடம் விண்ணப்பத்தினைத் தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்?
- (A) Rs. 5,000 under CGST Act
CGST சட்டத்தின் கீழ் ரூ. 5,000
- (B) Rs. 5,000 under SGST Act
SGST சட்டத்தின் கீழ் ரூ. 5,000
- (C) Rs. 5,000 each under CGST and SGST Act
CGST மற்றும் SGST சட்டத்தின் கீழ் ரூ. 5,000
- (D) Rs. 10,000 under any of the above Act
மேற்கூறிய ஏதேனும் ஒரு சட்டத்தின் கீழ் ரூ. 10,000
78. What would the TDS and TCS rates be under IGST?
IGST-யின் கீழ் TDS மற்றும் TCS வரி விகிதங்கள் என்ன?
- (A) TDS and TCS provisions not applicable to IGST since no such provisions have been incorporated have been incorporated under IGST Act
TDS மற்றும் TCS ஆகியவை IGST வரி விதிப்பிற்கு பொருந்தாது. ஏனெனில் IGST சட்டத்தின் கீழ் அத்தகைய வழி முறைகள் இணைக்கப்படவில்லை
- (B) TDS and TCS @ 1% each
TDS மற்றும் TCS @ 1%
- (C) TDS @ 2% and TCS @ not exceeding 1%
TDS 2% மற்றும் TCS 1% க்கு மிகாமல்
- (D) TDS @ 1% and TCS not exceeding 2%
TDS 1% மற்றும் TCS 2%—க்கு மிகாமல்
79. The notification by Commercial Taxes and Registration in No. 11/2017 is related?
வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறையின் அறிவிக்கை எண் 11/2017 கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
- (A) Rate of Tax for goods
சரக்குகளுக்கான வரி விகிதம்
- (B) Exempted Goods
வரிவிலக்களிக்கப்பட்ட சரக்குகள்
- (C) Tax Rate for Services
சேவைகளுக்கான வரி விகிதம்
- (D) Exempted Services
வரிவிலக்களிக்கப்பட்ட சேவைகள்

80. Tax rate for a contractor for a Government work is 12% then, the tax rate for the sub-contractor from main contractor is?

அரசின் ஒப்பந்தப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கான வரி விகிதம் 12% எனில் அந்த முதன்மை ஒப்பந்ததாரரிடமிருந்து ஒப்பந்த பணிகளை பெற்று செயல்படுத்தும் துணை ஒப்பந்ததாரரின் வரிவிகிதம் எவ்வளவு?

(A) 12%
(C) 28%

(B) 18%

(D) Exempted

வரி விலக்களிக்கப்பட்டுள்ளது

T.C-129

098/DD/23

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART – I
(With Books)

Maximum Time : 30 minutes

Maximum Marks : 20

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. Answer should be in brief and to the point and need not be a verbatim reproduction of printed pages. (Applicable for tests to be answered "with books" only).

விடைகள் சுருக்கமாகவும், வினாவிற்கு உரிய அளவிலும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திரும்ப எழுதக் கூடாது. (இக்குறிப்பு புத்தகங்களுடன் எழுதும் தேர்விற்கு மட்டும் பொருந்தும்)

3. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

[Turn over

Answer any FOUR Out of Six questions.

ஆறு கேள்விகளில் எவையேனும் நான்கு கேள்விகளுக்கு விடையளிக்கவும். (4 × 5 = 20)

1. What are the appealable orders under TNGST Act 2017. Explain in detailed about time limit for filing an appeal and pre-deposit to be made before the first Appellate Authority?

தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரிச்சட்டம் 2017-ன் கீழ் மேல்முறையீடு செய்யக்கூடிய உத்தரவுகள் என்ன? மேல்முறையீடு செய்வதற்கு காலக்கெடு என்ன? மற்றும் முன் வைப்புத் தொகை எவ்வளவு செலுத்த வேண்டும்?

2. Write short notes on the following :

- (a) TDS deductors
(b) Input service distributor

பின்வருவனவற்றைப் பற்றி சிறு குறிப்பு வரைக.:

- (அ) TDS – வரி பிடித்தம் செய்பவர்கள்
(ஆ) உள்ளீட்டு வரி விநியோகம் செய்பவர்கள்

3. What are the conditions for availing composition scheme under TNGST Act 2017?

சரக்குகள் மற்றும் சேவை வரிச்சட்டம் 2017-ன் இணக்க முறையில் வரி செலுத்துவதற்கான நிபந்தனைகளை விளக்குக?

4. Explain in detail about various allowable Refunds under TNGST Act, 2017.

தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017-ன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு திருப்புத்தொகை வகைகளை விரிவாக விளக்கவும்.

5. What is E-way bill? When should E-way bill issued? Who should generate E-way bill?

மின்னணு இடைவழிச்சீட்டு என்பது என்ன? எப்போது மின்னணு இடைவழிச்சீட்டு வழங்கப்படும்? யாரெல்லாம் மின்னணு இடைவழிச்சீட்டு எடுக்க வேண்டும்?

6. Explain the types of Returns to be filed under TNGST Act 2017?

தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டம் 2017-ன் கீழ் தாக்கல் செய்ய வேண்டிய நமூனாக்கள் பற்றி குறிப்பு வரைக.